



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No.432]

CHENNAI, THURSDAY, NOVEMBER 21, 2019
Karthigai 5, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

பொதுப்பணித் துறை

நிலம் கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 201, பொதுப்பணி (பி.பி.2)த் துறை, 18 நவம்பர் 2019, கார்த்திகை 2, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

படிவம் - IV

[13 (1) ஆம் விதியை காண்க]

முதல்நிலை அறிவிக்கை

No. II(2)/PWD/927(b-1)/2019.

திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை வட்டம் சேர்ந்த தருவை கிராமத்தில் மொத்தம் 1.05.58 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ள நீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக அரசு உத்தேசித்து திருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்ல வெள்ளநீர் கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு “WAPCOS” நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 3(3)-ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன்படி சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் 20-12-2010 அன்று கேட்புத் துறையினால் முன்னுழைவு செய்யப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக திருநெல்வேலி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த தருவை கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 1.05.58 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.

வ. எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	எல்லைகள்			சட்டமொளையாகப்	பாதுகாப்பு	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	பதிவு செய்து வைத்துள்ளவர்
				வ	கி	தெ	மே			
(1)	(2)	(3)	(4)	(5)			(6)	(7)	(8)	(9)
1	718/3B	புன்செய்	0.52.88	718/2	பொன்னாக்குடி கிராமம்	718/4B, 4A1	717	-	பட்டா எண். 1148 திரு. காரியிரியேல் நாடார்	1148
2	718/4A1	புன்செய்	0.12.23	718/3B	பொன்னாக்குடி கிராமம்	718/4A 2, 5	718/4B	-	பட்டா எண். 3478 திரு. ஜெயராஜன் (எ) ஜெயராஜன் யோகவா த/பெகாரியியேல் மற்றும் இரண்டு நாட்கள்	3478
3	718/4B	புன்செய்	0.40.47	718/3B	718/4A1	718/5	717	-	பட்டா எண். 3454 திருமதி கவிஞானதீபம் க/பெ. ஜெபக்குமார் ஜெபமணி	3454
	மொத்தம்		105.58							

இந்த அறிவிக்கை, 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு நெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியாய்விற்கான உரிமைச் சட்டத்தின் (முத்திய சட்டம் 30/2013) 11 பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் நில எடுப்பு அலுவலர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாக செயல்படுத்த கேட்புத்துறையான, திருநெல்வேலி சிறப்பு திட்டக் கோட்டம், நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரமளிக்காமாறு அரசிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு விலங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

கையகப்படுத்துதல் தொடர்பான மறுப்பரை ஏதேனும் இருப்பின், இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம்.

க. மணிவாசன்,
அரசு முதன்மைச் செயலாளர்.

PUBLIC WORKS DEPARTMENT

ACQUISITION OF LANDS

[அரசாணை (நிலை) எண். 201, பொதுப்பணி (புதி.2)த் துறை, 18 நவம்பர் 2019, கார்த்திகை 2, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

FORM IV

[See Rule 13 (1)]

Preliminary Notification

No. II(2)/PWD/927(b-2)/2019.

Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 1.05.58 hectares of land is required in Tharuvi Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani, Karumeniyar Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental impact Assessment study for the irrigation project (i.e) formation of Flood Carrier canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani Karumeniyar Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the Section 3 (3) of the Environmental Protection Act 1986. The land is required for the formation of Flood Carrier Canal. As the Environment impact Assessment study has been carried out for this irrigation project, Social impact Assessment shall not apply according to the provision of sub-section 2 of Section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act. The Requisition body entered upon on the project area on 20-12-2010 and canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub-Collector, Tirunelveli is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Tharuvi Village of Palayamkottai Taluk in Tirunelveli District, land measuring an extent of 1.05.58 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition:

Sl. No.	Survey No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & Address of person interested	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	718/3 B	Dry	0.52.88	718/2	Ponnakudi Village	718/4B, 4A1	717	-	-	Patta No.1148 Thiru Gabriel Nadar	1148
2	718/4A1	Dry	0.12.23	718/3B	Ponnakudi Village	718/4A 2, 5	718/4B			Patta No.3478 Thiru Jebarajan @ Jebarajan Yesuva S/o. Gabriel Nadar and 2 others	3478
3	718/4B	Dry	0.40.47	718/3B	718/4A1	718/5	717	-	-	Patta No.3454 Thirumathi Suvignadeepam W/o Jebakumar Jebamani	3454
	Total		1.05.58								

This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.

A plan of the land may be inspected in the office of the Collector and Land Acquisition Officer on any working day during the working hours.

The Government is pleased to authorize the requiring department Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.

Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e., sale/purchase, etc., or create any encumbrances on such land from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* without prior approval of the Collector.

Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty) days from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* as provided under Section 15 of the said Act before the collector.

K. MANIVASAN,
Principal Secretary to Government.